

மாதிரி வினாத்தாள்
நிதியியல் கொள்கை - பகுதி I

12th Standard

பொருளியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

III. வினா எண் 16-ற்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.

Time : 01:00:00 Hrs

Total Marks : 90

5 x 1 = 5

பகுதி - அ

- 1) பொது நிதியானது, வருமானம் மற்றும் செலவுடன் தொடர்புடையது
(a) தனியார் துறை (b) வேளாண்மைத் துறை (c) பொதுத் துறை (d) தொழில் பிரிவு
- 2) வரி வருவாய்
(a) கட்டணம் (b) வரிகளின் வகைகள் (c) வருவாய் (d) வரியற்ற வருவாய்
- 3) கூட்டாட்சி குடியரசு இதனைக் கொண்டது
(a) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் (b) மைய மற்றும் மாநில அரசுகள் (c) மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
(d) மேற்கூறிய அனைத்தும்
- 4) அரசினால் விதிக்கப்படும் கட்டாய கட்டணம் என்பது
(a) அனுமதி (b) வெகுமதியும் மற்றும் வாணிபம் (c) கடன் (d) வரி
- 5) பூஜியத்தை அடிப்படையாக ஆண்டு நிதிநிலை அறிக்கை இதனை அடிப்படையாக கொண்டது
(a) அடிப்படை ஆண்டு (b) நிதியாண்டு (c) புத்தாண்டு (d) கல்வியாண்டு

பகுதி - ஆ

5 x 3 = 15

- 6) பொது நிதிக்கு இலக்கணம் தருக.
- 7) பொது நிதியின் பாடப் பொருள் என்ன ?
- 8) ஆடம் ஸ்மித்தின் புனித வரி விதிப்புக் கொள்கை என்ன ?
- 9) வரிகளின் வகைகள் என்னென்ன ?
- 10) 'பூஜ்ய' நிதிநிலை அறிக்கை என்றால் என்ன ?

பகுதி - இ

5 x 10 = 50

- 11) வரி விதிப்புக் கொள்கையை விவரி.
- 12) மாநில அரசின் முக்கிய வரி வருவாய் மற்றும் வரியற்ற வருவாய் எவை ?
- 13) 'ஆண்டு நிதிநிலை அறிக்கை' என்பதை விளக்குக. சமநிலை மற்றும் சமநிலையற்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையை விவரிக்கவும்.
- 14) நிதிக் கொள்கைகளின் வரையறை யாது ?
- 15) 'நேர்முக வரி' மற்றும் 'மறைமுக வரி'யை வேறுபடுத்திக் காட்டுக.

பகுதி - ஈ

1 x 20 = 20

- 16) a) வரி என்பதை வரையறு. நேரடி வரிகளின் வகைகள் யாவை ?

(OR)

- b) ஆண்டு நிதி நிலை அறிக்கையின் வகைகளை விவரி.
